



# ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

## අති විශේෂ

### බෞද්ධ සෙවක සීමෘත්‍ය සංඛ්‍යාව 18 - 2024

#### ඇලංකා සංනාධික තීක්ෂණ සංඛ්‍යාව පෙනුයුතු සංඛ්‍යාව

ඇලංකා සංනාධික තීක්ෂණ සංඛ්‍යාව

අංක 2394/18 - 2024 ජූලි මස 22 ටැනි සඳුදා - 2024.07.22  
2394/18 ආම උග්‍ර පිළිබඳ එහි නිකුත් නියමය

(ඇලංකා ප්‍රජාතාන්ත්‍රික සංඛ්‍යාව සංඛ්‍යාව සංඛ්‍යාව සංඛ්‍යාව)

## පශ්චාත් නිකුත් පෙනුයුතු සංඛ්‍යාව

### ඇලංකා සංනාධික තීක්ෂණ සංඛ්‍යාව

2021 ආම ඇලංකා තීක්ෂණ ඉග්‍ර නියමය

ඇලංකා සංනාධික තීක්ෂණ සංඛ්‍යාව සංඛ්‍යාව සංඛ්‍යාව

53 ආම උග්‍ර පිළිබඳ නියමය

2021 ආම ඇලංකා තීක්ෂණ ඉග්‍ර නියමය

ඇලංකා සංනාධික තීක්ෂණ සංඛ්‍යාව සංඛ්‍යාව සංඛ්‍යාව

ඇලංකා සංනාධික තීක්ෂණ සංඛ්‍යාව සංඛ්‍යාව සංඛ්‍යාව

ඇලංකා සංනාධික තීක්ෂණ සංඛ්‍යාව සංඛ්‍යාව සංඛ්‍යාව

(ආ) ආම උග්‍ර පිළිබඳ 2024 පිළිබඳ නියමය 24/1315/631/034 ආම උග්‍ර පිළිබඳ නියමය නියමය නියමය නියමය

ඉලංකා සංනාධික තීක්ෂණ I නියමය නියමය නියමය නියමය නියමය නියමය නියමය නියමය නියමය

ඉලංකා සංනාධික තීක්ෂණ II නියමය නියමය නියමය නියමය නියමය නියමය

ඉලංකා සංනාධික තීක්ෂණ III නියමය නියමය නියමය නියමය නියමය

ඉලංකා සංනාධික තීක්ෂණ IV නියමය නියමය නියමය නියමය නියමය

(ඇ) ආම උග්‍ර පිළිබඳ නියමය නියමය නියමය නියමය නියමය

ඉලංකා සංනාධික තීක්ෂණ සංඛ්‍යාව සංඛ්‍යාව සංඛ්‍යාව සංඛ්‍යාව

(ඇ) ආම උග්‍ර පිළිබඳ නියමය නියමය නියමය නියමය නියමය

ඉලංකා සංනාධික තීක්ෂණ සංඛ්‍යාව සංඛ්‍යාව සංඛ්‍යාව සංඛ්‍යාව

(ඇ) ආම උග්‍ර පිළිබඳ නියමය නියමය නියමය නියමය

ඉලංකා සංනාධික තීක්ෂණ සංඛ්‍යාව සංඛ්‍යාව සංඛ්‍යාව සංඛ්‍යාව

ඇලංකා සංනාධික තීක්ෂණ සංඛ්‍යාව සංඛ්‍යාව සංඛ්‍යාව

රුහුදා ආම උග්‍ර පිළිබඳ නියමය නියමය නියමය

ඇලංකා සංනාධික තීක්ෂණ සංඛ්‍යාව සංඛ්‍යාව සංඛ්‍යාව

1A - PG 6786 — 289 (2024/07)

මෙම සංඛ්‍යාව නිශ්චාර්ය නියමය නියමය නියමය නියමය



2A

I කොටස : (I) ජේය - ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අති විශේෂ ගැසට් පත්‍රය - 2024.07.22  
පැහැදිලි I : තොරතුරු (I) - මිලක්කෙස් සන්නායක තොරතුරු සෞඛ්‍යාච්‍යාරු වර්තත්මානය්ප් පත්තිරිනා - අති ඩිජිටල් ප්‍රාග්ධනය - 2024.07.22

### ඇත්‍යවෙළෙනු I

#### චෙයල්නුණුක්ක මුක්කියත්තුවම් බායුන්ත - ත්‍රීරුවයෝගී සිල්ලරෙ තොழිත්පාටුකොළඹ කුරික්කප්පත් වියාපාරම් ප්‍රතිය විපරණක්

1	අතිකාරමේනිකකප්පත් න්‍යාර්ථි පෙයර්	ଓଡිගස්ප් ප්‍රිංස් එල්ලඟ (ODF PTE LTD)
2	ඉරිම තිළ.	22303310006
3	ඉරිමයේ බුද්ධික්කප්පත් තිශ්‍ය	2023 ජේ 17 වියාපාරම් ආරම්ඩික්කින් තිශ්‍ය ඉරිමයේ බුද්ධික්කප්පත් නාම්‍යිලිරුන්තු 6 මාත්‍රක්කානුකූලී උරුක්ක වෙශේ (2022 ඇඟිල්‍යුන් 01 ඇඟිල්ක අතිකාරමේනිකකප්පත් න්‍යාර්ථි පත්තිව් තොරතුරු, ඉරිමයේ බුද්ධික්කත්ව්, අතිකාරමේනිත්තව් මත්‍රුම් රැණෙය අන්කීකාරණක් එන්පවත්තිරිත්කාක ඉමුණුවිතික්කින් 27 ඇඟිල්‍යුන් ඔමුණුවිතියෙය්ප් පාර්ක්කාවුම්).
4	සහෙරකුත්ත සම්පාදනී පත්තිවිල.	PCC00274746
5	චෙයල්නුණුක්ක මුක්කියත්තුවම් බායුන්ත වියාපාරත්තින් බැඳුපාකකම්	චෙයල්නුණුක්ක මුක්කියත්තුවම් බායුන්ත වියාපාරම් - ත්‍රීරුවයෝගී සිල්ලරෙ තොழිත්පාටුක්
6	විලක්කානිප්පාකක් අව්‍යාපෘති ඉනාක්කානිප්පාකග්‍රෑකාන ඉරිත්තුගැනීමේ	ODF PTE LTD ආනතු ගෙයල්නුණුක්ක මුක්කියත්තුවම් බායුන්ත - ත්‍රීරුවයෝගී සිල්ලරෙ තොழිත්පාටුක් වියාපාරමාන්‍යාක මාත්තිරුමේ නියමිකකප්පත් න්‍යාර්ථි එන්වුම්; ගෙයල්නුණුක්ක මුක්කියත්තුවම් බායුන්ත - ත්‍රීරුවයෝගී කැන්ත්තොරතු තොழිත්පාටුක් වියාපාරමාක අව්‍යාපෘති ගෙයල්නුණුක්ක මුක්කියත්තුවම් බායුන්ත ඇරණ්ටාම් නිලාව අව්‍යාපෘති මුත්‍රණමය වියාපාරමාක නියමිකකප්පාවත්තු තුළු පෙරමාට්පාතු.
7	තක්වුගැනීමක් කාලීනක්කාන	2024, ගැප්පිරුව් 22 ඇඟිල්‍යුන් 2381/24 ඇඟිල්ක අතිවිශේෂ වර්තත්මානීයිල් බෙව්‍යාපිතප්පත් 2024 ඇඟිල්‍යුන් 01 ඇඟිල්ක්, කොමුම්ප්‍රත් තුරෙහුම් න්‍යාර්ථි (චෙයල්නුණුක්ක මුක්කියත්තුවම් බායුන්ත වියාපාරත්තින් - ත්‍රීරුවයෝගී තොරතුරු තොරතුරු න්‍යාර්ථිකානුකූලු විලක්කානිප්පාකක් අව්‍යාපෘති ඉනාක්කානිප්පාකග්‍රෑකාන වුද්‍යාකාට්ටු නේරික්කාන) ඉමුණුවිතික්කින් 2(3)(ඇ),(ඇ),(ඉ) මත්‍රුම්(ඉ) එන්නුම් ඉමුණුවිතික්කින් ගුරිත්තුරාකකප්පත් කාලීනක්කාන.
8	රැඳුපැළයෝගී න්‍යාර්ථි විලක්කානිප්පා අව්‍යාපෘති ඉනාක්කානිප්පාත් තිෂ්ටාම්	2024 ඇඟිල්‍යුන් 01 ඇඟිල්ක, කොමුම්ප්‍රත් තුරෙහුම් න්‍යාර්ථි (චෙයල්නුණුක්ක මුක්කියත්තුවම් බායුන්ත වියාපාරත්තින් - ත්‍රීරුවයෝගී තොරතුරු තොරතුරු න්‍යාර්ථිකානුකූලු විලක්කානිප්පාකක් අව්‍යාපෘති ඉනාක්කානිප්පාත් වුද්‍යාකාට්ටු නේරික්කාන) ඉමුණුවිතික්කින් 3 ඇඟිල්‍යුන් ඉමුණුවිතියිල් ගුරිත්තුරාකකප්පත් තිෂ්ටාම්.

## அட்டவணை II

### செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த - தீர்வையற்ற சில்லறை தொழிற்பாடுகள் வியாபாரமாக கருது வதற்கான நியாயமான தன்மை

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவு 5 இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் குறிக்கோள்கள், அச்சட்டத்தின் பிரிவு 53 (5) இல் கூறப்பட்டுள்ளவாறு தேசிய நல்லை அல்லது தேசிய பொருளாதாரத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கொழும்புத் துறைமுக நகரத்தை ஸ்தாபிப்பதன் வெற்றியை உறுதி செய்வதற்காக வியாபாரங்களை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த - தீர்வையற்ற சில்லறை தொழிற்பாடுகள் வியாபாரமாக நியமிப்பதில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

ODF PTE LTD என்பது சிங்கப்பூரில் கூட்டினைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும், இது சுங்கத்தீர்வையற்ற சில்லறை விற்பனையில் நிபுணத்துவம் பெற்றது மற்றும் FY குழுமத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ODF PTE LTD ஆனது, சிங்கப்பூர் ஃப்ளையரில், ஒரு முக்கிய சுற்றுலாத் தலைமான, 8700 சதுர மீட்டர் அளவிலான சில்லறை விற்பனை இடத்தை உள்ளடக்கிய சுங்கத் தீர்வையற்ற கடைத்தொகுதியை நிர்வகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ODF PTE LTD நிறுவனமானது துறைமுக நகராக்கத்தில் 5.3 மில்லியன் ஜக்கிய அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டுடனும் மற்றும் 50 ஊழியர்களை நியமித்தலுடனும் தொழிற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளது. ODF PTE LTD நிறுவனம் பல்வேறு விநியோகத்தர்கள் மற்றும் தரமான பொருட்களுக்கான முகவர்கள் ஆகியோர்களுடன் பல்வேறு சிறந்த சொகுசு பொருட்களை சந்தைப்படுத்தும் என்பதோடு கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையற்ற சில்லறை தொழிற்பாடுகளுக்கான அதிகப்படுத்தப்பட்ட நிதர்சன ஊக்குவிப்புக்கள் போன்ற முன்னோடி டிணிட்டல் சில்லறை தொழிற்நுட்பத்தின் பயன்பாட்டை செயற்படுத்தும் என்பதோடு அது இவ்வகை வணிகம் இலங்கையில் முதன்முறையாக செயற்படுத்துவதாக இருக்கும். சில்லறை கைத்தொழிலில் அதிகப்படுத்தப்பட்ட நிதர்சனங்கள் என்பவை ஒத்துழைப்பு அனுபவங்களாகும் என்பதோடு அவை உண்மையான உகாத்தையும் மற்றும் கண்ணியால் பிறப்பிக்கப்படுகின்ற உள்ளடக்கம் என்பவற்றையும் இணைக்கின்றன. உள்ளடக்கமானது காட்சிகள், செவிமடுத்தல் நுகர் உணர்வு போன்ற பல்வேறு உணர்வுக்கியான முறைகளைப் பரப்பலாம்.

## அட்டவணை III

### சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள்

சட்டத்தின் அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டவாறான சட்டவாக்கங்கள்		வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள்
1	2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்ளாட்டு இறைவரிச் சட்டம்	<p>அ) பகிர்ந்தளிக்கப்படும் சகல வருமானம், இலாபங்கள் மற்றும் பங்கிலாபங்கள் என்பவை இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகளிலிருந்தும் விலக்களிக்கப்படும்.</p> <p>ஆ) மேற்கொள்ளப்படுகின்ற சகல கொடுப்பனவுகளும் இந்த சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட நிறுத்தி வைத்தல் வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.</p>
2	2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டம்	<p>அ) ஆணைக்குழுவினால் அங்கீரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்கள் மற்றும் சேவைகளின் சகல இறக்குமதிகளும் உள்ளாட்டு கொள்வனவுகளும்</p> <p>ஆ) 2024 ஏப்ரல் 22 ஆம் திகதிய 2381/24 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின்படி விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களும் இந்த சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.</p>

4A

I கொடுக்க : (I) தேவை - குடும்பத்தின் உறுப்பினர் அல்லது அதன் மூலமாக செய்துகொண்டுள்ள வர்த்தமான பத்திரிகை - 2024.07.22

பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடும்பங்கள் வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2024.07.22

சட்டத்தின் அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டவாறான சட்டவாசகங்கள்		வழங்குப்படுகின்ற விலக்கனிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள்
3	2002 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டம்	இச்சட்டத்தின் சகல ஏற்பாடுகளிலிருந்தும் விலக்கனிக்கப்படும்.
4	2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டம்	இச்சட்டத்தின் சகல ஏற்பாடுகளிலிருந்தும் விலக்கனிக்கப்படும்.
5	1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க மதுவரி (விசேஷ ஏற்பாடுகள்) சட்டம்	<p>அ) ஆணைக்குழுவினால் அங்கீரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்களின் சகல இரக்குமதிகளும் உள்ளட்டு கொள்வனவுகளும்</p> <p>ஆ) 2024, ஏப்ரில் 22 ஆம் திகதிய 2381/24 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தவின்படி விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களும்</p> <p>இந்த சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகள், தீர்வைகள் மற்றும் அறவீடுகளிலிருந்து விலக்கனிக்கப்படுதல் வேண்டும்.</p>
6	சுங்க கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 235)	<p>அ) ஆணைக்குழுவினால் அங்கீரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்கள் மற்றும் சேவைகளின் சகல இரக்குமதிகளும்</p> <p>ஆ) 2024, ஏப்ரில் 22 ஆம் திகதிய 2381/24 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தவின்படி விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களும்</p> <p>இந்த சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகள், தீர்வைகள் மற்றும் அறவீடுகளிலிருந்து விலக்கனிக்கப்படுதல் வேண்டும்.</p>
7	2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரிச் சட்டம்	<p>அ) ஆணைக்குழுவினால் அங்கீரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்கள் மற்றும் சேவைகளின் சகல இரக்குமதிகளும்</p> <p>ஆ) 2024, ஏப்ரில் 22 ஆம் திகதிய 2381/24 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தவின்படி விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களும்</p> <p>இந்த சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகள், தீர்வைகள் மற்றும் அறவீடுகளிலிருந்து விலக்கனிக்கப்படுதல் வேண்டும்.</p>
8	1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம்	<p>அ) ஆணைக்குழுவினால் அங்கீரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்கள் மற்றும் சேவைகளின் சகல இரக்குமதிகளும்</p> <p>ஆ) 2024, ஏப்ரில் 22 ஆம் திகதிய 2381/24 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தவின்படி விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களும்</p> <p>இந்த சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகள், தீர்வைகள் மற்றும் அறவீடுகளிலிருந்து விலக்கனிக்கப்படுதல் வேண்டும்.</p>
9	1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டம்	இச்சட்டத்தின் கீழ் விலக்கனிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட மாட்டாது.
10	1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க வேலையாட்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேஷ ஏற்பாடுகள்) சட்டம்	இச்சட்டத்தின் எல்லா ஏற்பாடுகளிலிருந்துமான விலக்கனிப்பு

I கொலை : (I) தேதி - பிப்ரவரி 2024 மாதம் 15 தங்களேயே அதி விசை கேட்க என்று - 2024.07.22  
 பகுதி I : தொகுதி (I) - இலக்கைச் சன்னாயக சோசலிசுக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2024.07.22

5A

சட்டத்தின் அட்வணை II இல் பட்டியலிடப்பட்டவாறான சட்டவார்க்கங்கள்		வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள்
11	களியாட்ட வரி கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 267)	இச்சட்டத்தின் கீழ் விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள் வழங்கப்படமாட்டாது
12	2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணிச் சட்டம்	2022, ஜூன் 03 ஆம் திகதிய 2282/நி ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க வெளிநாட்டு நாணய மாற்றல் (கொழும்புத் துறைமுக நகரத்தில் முதலீடுகள்) ஒழுங்குவிதிகள் தவிர இச்சட்டத்தின் சகல ஏற்பாடுகளிலிருந்துமான விலக்களிப்பு.
13	2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்டத் தொழில் (ஓழுங்குவிதி) சட்டம்	இச்சட்டத்தின் கீழ் விலக்களிப்பு அல்லது ஊக்குவிப்பு எதுவும் வழங்கப்படுவதில்லை.

#### அட்வணை IV

வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களின் செல்லுபடியாகும் காலம்

சட்டத்தின் அட்வணை II இல் பட்டியலிடப்பட்டவாறான சட்டவார்க்கங்கள்		ஆரம்பிக்கின்ற திகதி	முடிவடைகின்ற திகதி
1	2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்	2024 ஜூலை 19	2044 ஜூலை 18
2	2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டம்	2024 ஜூலை 19	2044 ஜூலை 18
3	2002 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டம்	2024 ஜூலை 19	2044 ஜூலை 18
4	2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டம்	2024 ஜூலை 19	2044 ஜூலை 18
5	1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க மதுவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	2024 ஜூலை 19	2044 ஜூலை 18
6	சுங்க கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 235)	2024 ஜூலை 19	2044 ஜூலை 18
7	2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரிச் சட்டம்	2024 ஜூலை 19	2044 ஜூலை 18
8	1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம்	2024 ஜூலை 19	2044 ஜூலை 18
9	1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய, சூதாட்ட விதிப்பணவுச் சட்டம்	எற்புடையதல்ல	எற்புடையதல்ல
10	1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க வேலையாட்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	2024 ஜூலை 19	2044 ஜூலை 18
11	களியாட்ட வரி கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 267)	எற்புடையதல்ல	எற்புடையதல்ல
12	2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணிச் சட்டம்	2024 ஜூலை 19	2044 ஜூலை 18
13	2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்டத் தொழில் (ஓழுங்குவிதி) சட்டம்	எற்புடையதல்ல	எற்புடையதல்ல

EOG 07-0225

இலக்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.